



செயற்பாட்டு அறிக்கை

2017

உணவு ஆணையாளர் திணைக்களம்

இல : 330

யூனியன் இடம்

கொழும்பு 02

தொலைபேசி : 011-2421211

பெக்ஸ் : 011-2434291

முகவுரை

அரிசிப் பாதுகாப்பு இருப்புக்களை முன்னெடுத்துச் செல்லுதல், திணைக்களத்தின் பணிக்கூற்றின் பிரகாரம் முன்னணியான செயற்பாடாகும். அந்த இருப்புக்களை முன்னெடுக்கும் செயற்பாட்டினை மிகவும் விளைத்திறனாக நிறைவேற்றுவதற்கு தற்போது திணைக்களத்திற்குச் சொந்தமாகவுள்ள கழஞ்சியசாலைகளில் 05 கழஞ்சியசாலைகளை அதற்குப் பொருந்தக்கூடிய வகையில் விஞ்ஞான ரீதியிலான காற்றுச் சுற்றோட்டத் திட்டத்தினைக் கொண்டு நவீன பாணியில் நவீனமயமாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் அதற்குத் தேவையான ஒதுக்கீடுகளை 2017 ஆம் ஆண்டில் வழங்குவதற்கு பொதுத் திறைசேரியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அவ் ஒதுக்கீடுகளைப் பாவித்து வெயங்கொட மாவட்டத் தானியக் கழஞ்சிய சாலையின் இலக்கங்கள் 07, 08 மற்றும் இலக்கங்கள் 01, 10, 13 கழஞ்சியசாலைகளை நவீனமயப்படுத்துதல் வருடத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், கிடைக்கப் பெற்ற ஒதுக்கீடுகளுக்கு விகிதாசாரமாகும் வகையில், பொறிமுறை காற்றுச் சுற்றோட்டக் கழஞ்சியங்கள் 02, ஒரு இயல்பான காற்றுச் சுற்றோட்ட கழஞ்சியத்திற்குத் தேவையான மீளமைப்புச் செயற்பாடும் மற்றும் பொறிமுறை காற்றுச் சுற்றோட்டச் செயற்பாடுகளை 2018 ஆம் ஆண்டில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்ட 02 கழஞ்சியசாலைகளின் சாதாரண நவீனமயமாக்கும் செயற்பாடுகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் 22500 மெ.தொ. கொள்ளவினை கழஞ்சியப்படுத்தக்கூடிய 05 கழஞ்சியசாலைகளை நவீனமயப்படுத்துவதற்கு முடிந்தமை வருடத்தின் செயற்பாட்டினை மெருகூட்டி தனித்துக் காட்டி நிற்கின்ற முன்னேற்றச் செயற்பாடாகும்.

2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவின் காரணமாக அநர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கென இந்நோனேசியா அரசு மற்றும் பாகிஸ்தான அரசினால் அனுப்பப்பட்ட 10000 மெ.தொ. அரிசி இருப்பினை கழஞ்சியப்படுத்துவதற்கும், 2016/2017 பாரியளவில் முன்னெடுக்கப்பட்ட பயிர்ச் செய்கைகள் அழிவடைந்தமையினை



அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட உற்பத்தி வீழ்ச்சியின் காரணமாக உள்ளூர் அரிசிச் சந்தையில் நிலவிய விநியோகக் குறைபாட்டினைக் காரணமாகக் கொண்டு உருவாகிய விலை அதிகரிப்பினைக் கட்டுப்படுத்துவதற்கு அரிசியினை இறக்குமதி செய்வதற்கு அரசினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் கீழ் சத்தோச நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை களஞ்சியப்படுத்துவதற்கும் அந்நிறுவனத்திற்குத் தேவையான களஞ்சியசாலை வசதிகளை வழங்குவதற்கும் திணைக்களத்திற்கு நேரிட்டுள்ளதுடன், அது தொடர்பில் வெயங்கொட மாவட்ட தானியக் களஞ்சியங்களில் 26500 மெ.தொ. முழுமையான கொள்ளளவுடன் நவீனமயப்படுத்திய 05 களஞ்சிய சாலைகள், சாதாரணமான களஞ்சியசாலை 01 மற்றும் ஒறுகொடவத்த நடுத்தரத் தானியக் களஞ்சியங்களில் 12500 மெ.தொ. முழுமையான கொள்ளளவுடன் சாதாரணமான களஞ்சியசாலைகள் 03 ம் வழங்கப்பட்டுள்ளதுடன், 2017.12.31 ஆந் திகதி வரையில் அந்நிறுவனத்தினால் வெயங்கொட மாவட்ட தானியக் களஞ்சியசாலையின் 2 களஞ்சியசாலைகள் 8378 மெ.தொ. ஐ களஞ்சியப்படுத்தியுள்ளதுடன், களஞ்சியப்படுத்துதல் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அதனூடாக தேசியப் பணிக்குப் பங்களிப்பினை வழங்குவதற்கு முடிந்தமையும், அதற்கு நிகராக பாதுகாப்பு இருப்புக்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கங்களை அடைந்தமையும் வருடத்தில் பூர்த்தி செய்த இலக்குகளுள் ஒன்றாகும்.

இச் சூழ்நிலைகளின் கீழ், அரசு நிறுவனங்கள் மற்றும் பல வர்த்தக நிறுவனங்களுக்கு வாடகைக்கு வழங்கப்பட்ட ஒறுகொடவத்த மத்திய தானியக் களஞ்சியத்தின் களஞ்சியசாலைகளில் 05 களஞ்சியசாலைகளை அந்நிறுவனங்களிடமிருந்து விடுவித்து திணைக்கள நிர்வாகத்தின் கீழ் உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்கு இயலும் என்பதுடன், அதனூடாக மீண்டும் அத் தொகுதியில் திணைக்கள கட்டுப்பாட்டினை ஸ்தாபிப்பதற்கு இயலுதல் வருடத்தில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திணைக்களத்திற்கு உரித்தான களஞ்சியசாலைகளை வாடகைக்கு விடுதல் மற்றும் மற்றும் திணைக்களத்திற்கு உரித்தான தான்யகம இல்லங்களை அரசின் அப்பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு குறைந்த வாடகையின் கீழ் வழங்குவதனூடாக ரூபா. 5,734,943.27 வருடாந்த வருமானமொன்றினை அரசின் வருமானத்திற்கு வரவிடுவதற்கு சாத்தியமானது



என்பதுடன், அதன் வாடகைப் பணத்தினை அறவீடு செய்வதற்கு முன்னுரிமையினை வழங்கி நடவடிக்கை எடுத்தல் அம்முன்னேற்றத்தினை சுவீகரித்துக் கொள்ளுவதற்கு காரணகர்த்தாவானது.

தான்யகம இல்லத் தொடரில் வாடகை அடிப்படையின் கீழ் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கிடையே அதன் குடியிருப்பாளர்களினால் இடைக்கால வரிகளாக வழங்கப்பட்ட வீடுகளை இனங்காண்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான இல்லங்களிலுள்ள குடியிருப்பாளர்களை அகற்றுவதற்கும் நிலுவைப் பணத்தினை அறவீடு செய்வதற்கும் சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், அப்பிரச்சினைகளினுள் பெரும்பாலானவற்றிற்கு தீர்வு காணும் வாய்ப்பு வருடத்தில் பெற்றுக்கொண்ட முன்னேற்றத்திற்கு பங்களிப்பு வழங்கியுள்ளது.

இச்சகல இலக்குளையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் அங்கீகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த நேரடி அமைச்சர் கௌரவ றிசாட் பதியுதீன், அமைச்சின் செயலாளர் திரு. சிந்தக்க எஸ். லொக்குஹெட்டி, அமைச்சின் உத்தியோகத்தர்கள், அலுவலகக் குழாமின் பாரிய அர்ப்பணிப்பு மற்றும் செயலூக்கத்துடன் செயற்பட்டுள்ள திணைக்களத்தின் கணக்காளர்களினை உள்ளடக்கிய சகல அலுவலகக் குழாமினையும் நினைவுகூருவதற்கு இந்த முகவுரை அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன், நான் அனைவருக்கும் இதயபூர்வமான எனது நன்றியனைத் தெரிவித்துக் கொள்ளுவதுடன், எதிர்வரும் வருடத்தில் புதிய பாதையில் திணைக்களத்தின் பணியினை விரிவுபடுத்துவதற்கு வாய்ப்புக் கிட்ட வேண்டும் என்பதே எனது அபிலாசையாகும்.



ஜெ. கிருஷ்ணமூர்த்தி

உணவு ஆணையாளர்

உணவு ஆணையாளர் திணைக்களம்

2018 மார்ச்சு மாதம் 30 ஆந் திகதி.



உள்ளடக்கம்

1. உணவு ஆணையாளர் திணைக்களத்தின் தொலைநோக்கு மற்றும் பணிக்கூற்று	39
2. உணவு ஆணையாளர் திணைக்களத்தின் பிரதான செயற்பாடுகள்	40
3. நிறுவனக் கட்டமைப்பு	41
4. நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அலுவலகக் குழாம்	42-44
5. கணக்காய்வு மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகள்	45
6. சட்ட நடவடிக்கைகள்	46-47
7. திணைக்களத்தின் களஞ்சியங்கள் மற்றும் இல்லங்கள்	48-62
8. கணக்குச் செயற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வு	63-64
9. சொத்துக்கள் மற்றும் ஆதனங்கள்	65
10. வருமானங்கள் மற்றும் அறவீடுகள்	66
11. நிதி அறிக்கைகள்	67-69
12. செயற்திறன் மற்றும் முன்னேற்றம்	70



(01) உணவு ஆணையாளர் திணைக்களத்தின் தொலைநோக்கு மற்றும் பணிக்கூற்று

தொலைநோக்கு

ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான, நிலைபேறான, சத்தான தானிய உணவுகள்”

பணிக்கூற்று

“தானிய வகை உணவுப் பொருட்களின் சந்தைப்படுத்தும் வசதி, நுகர்வோர் அடையும் வசதி மற்றும் நுகர்வோர் கொள்வனவு செய்யும் ஆற்றலினைப் பாதுகாப்பதற்கென உணவு ஆணையாளர் திணைக்களம், தொடர்புடைய பங்குதாரர்கள், திணைக்களத்தின் சொத்துக்கள் மற்றும் வினைத்திறனினைக் கொண்ட, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர் குழாமுடன் சரியான ஒருங்கிணைப்பினூடாக உணவு ஆணையாளர் திணைக்களத்தின் தொலைநோக்கினை அடைதல்”




(02) உணவு ஆணையாளர் திணைக்களத்தின் பிரதான செயற்பாடுகள்

1. தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (SAARC) கொழும்பு உடன்படிக்கை மற்றும் 16 வது மாநாட்டு கூட்டத்திற்கமைய 8000 மெ.தொ. விசேட அரிசிக் களஞ்சியத்தினை முன்னெடுத்துச் செல்லுதல். தெற்காசிய பிராந்திய நாடுகளில் அவசர நிலை மற்றும் அநர்த்த வேளைகளில் பயன்படுத்தக்கூடிய வகையில் 8000 மெ.தொ. அரிசிக் களஞ்சியமொன்றினை, இலங்கையினால் முன்னெடுத்துச் செல்லப்படுதல் வேண்டும் என அந்த அமைப்பின் 16 வது மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2. 2008/8/27 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் நாடுபூராவுமுள்ள உணவுத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் 100,000 மெ.தொ.பாதுகாப்பான அரிசி கழஞ்சியத்தினை முன்னெடுத்துச் செல்லுதல்.
2008/8/27 ஆந் திகய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் நெருக்கடியான சூழ்நிலைகளின்போது பாவனைக்கென 100,000 மெ.தொ. பாதுகாப்பான அரிசி களஞ்சியசாலையொன்றினை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் உணவுத் திணைக்களம் மீளக் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
3. சந்தையில் அரிசி கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.
சந்தையில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்படுவதனுடாக ஏற்படக்கூடிய விலையேற்றம் தொடர்பில் அத்தியாவசியமான சூழ்நிலைகளில் சந்தைக்கு இருப்புக்களை விடுவித்து அரிசியினைக் கொள்வனவு செய்யும் இயலுமையினை நுகர்வோருக்கு வழங்குதல்.
4. நிறுவனத்தின் வளங்களை சிறந்தவாறு முகாமை செய்வதற்கு உரிய பங்குதாரர்களுடன் (Stake holders) சிறந்த ஒருங்கிணைப்பினை முன்னெடுத்தல்.
திணைக்களத்திற்கு உரித்தான களஞ்சியசாலைகள் மற்றும் இல்லங்களை சிறந்தவாறு பயன்படுத்துவதற்கு, மேலதிக களஞ்சியசாலைகள் மற்றும் இல்லங்களை பிரதான விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டு வாடகைக்கு வழங்கி அரச வருமானத்திற்கு பங்களிப்பினை வழங்குதல்.
5. பூச்சி புழுக்களற்ற தானிய உணவுக் களஞ்சிய சூழலொன்றினை உருவாக்குதல்.
உயர் தராதரத்துடன் உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்துவதற்கு பூச்சி புழுக்களற்ற களஞ்சியசாலைளை முன்னெடுத்துச் செல்வதனுடாக நுகர்வோருக்கு தரமான சிறந்த உணவுகளை வழங்குதல்.



(03) நிறுவனக் கட்டமைப்பு



(04) தாபனக் கட்டமைப்பு மற்றும் அலுவலகக்

குழாம்

உணவு ஆணையாளர் நாயகத்தினால் செயற்படுத்தப்பட்ட நிர்வாக மற்றும் கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் செயலூக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டுக்கான திணைக்களத்தின் சகல கணக்குச் செயற்பாடுகளும் கணக்காளரினால் இடம்பெற்றுள்ளன.

366 இல்லங்களைக் கொண்ட திருகோணமலை வீடமைப்புத் திட்டம், திருகோணமலை நிலையப் பொறுப்பு உத்தியோகத்தரினால் முகாமை செய்யப்பட்டுள்ளது. வெயங்கொட மாவட்ட தானியக் களஞ்சிய சாலை, வெயங்கொட நிலையப் பொறுப்பு உத்தியோகத்தரினால் முகாமை செய்யப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் சட்டப் பிரிவு, கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்தின் கீழ் கிராமியப் பொருளாதாரச் செயற்பாடுகள் அமைச்சின் சட்ட ஆலோசகரின் பதிற் கடமையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசு முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட 82 பதவிகளுக்கு I, II, III ஆம் வகுப்புக்களுக்கு உரித்தான 24 உத்தியோகத்தர்களும், வெவ்வேறான பதவிகளுக்குரித்தான அங்கீகரிக்கப்பட்ட திணைக்களம்சார் ஊழியர் பதவிகள் 83 தொடர்பிலும் 50 ஊழியர்களை உள்ளடக்கி மொத்த அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 227 தொடர்பிலும் 2017.12.31 ஆந் திகதி வரையில் 103 ஊழியர்கள் கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

2017.01.01 ஆந் திகதி கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த மொத்த ஊழியர்களில் 5% வருடத்தில் ஓய்வுபெற்றுள்ளனர். 2017 ஆம் ஆண்டில் இடமாற்றம் பெற்றுச் சென்ற உதவி உணவு ஆணையாளருக்குப் பதிலாக புதிய உத்தியோகத்தர் வருகை தந்துள்ளார்.



2017 உணவு ஆணையாளர் திணைக்களத்தின் அலுவலகக் குழாம்

தொடர் இல.	பதவிப் பெயர்	அங்கீகரிக்கப்பட்ட ஆளணி	2017.12.31 ஆந் திகதி சேவையிலுள்ளோர்
01	உணவு ஆணையாளர்	01	01
02	பிரதி உணவு ஆணையாளர்/உதவி உணவு ஆணையாளர்	02	01
03	கணக்காளர்	02	01 *
04	நிர்வாக உத்தியோகத்தர்	01	- ***
05	மொழிபெயர்ப்பாளர்	01	-
06	தரக் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்	01	01
07	தானியப் பரிசோதகர்	01	-
08	பணிப் பரிசோதகர்	02	01
09	தகவல் மற்றும் தொடர்பாடல் உத்தியோகத்தர்	01	01
10	அரசு முகாமைத்துவ உதவியாளர்	82	24
11	அபிவிருத்தி உத்தியோகத்தர்	22	11
12	வார்வ் களச்சேவை (Wharf Field Service)	08	08
13	சாரதி	10	05
14	அலுவலகப் பணியாளர் சேவை	22	09
15	நச்சுவாயு ஆய்வாளர் (Fumigator)	26	11
16	துப்புரவு உதவியாளர்	02	09
17	வார்வ் கள ஊழியர்	01	01
18	காவலர்	18	18
19	களஞ்சிய ஊழியர்	24	01 **
	மொத்தம்	227	103



*பதிர் கடமை அடிப்படையின் கீழ் வெற்றிடமாகியுள்ள கணக்காளர் பதவியில் ஒரு உத்தியோகத்தர் மாத்திரமே கடமையாற்றுகின்றார்.

** களஞ்சிய ஊழியர் பதவி தொடர்பில் மாற்று அடிப்படையின் கீழ் ஒரு ஊழியர் மாத்திரமே ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளார்.

*** வெற்றிடமாகியுள்ள நிர்வாக உத்தியோகத்தர் பதவிக்கு, அ.மு.உ. II ஆந் தரத்தின் உத்தியோகத்தரினால் பதில் கடமை அடிப்படையின் கீழ் கடமை நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

1. இளைப்பாறியோர்

	பதவி	எண்ணிக்கை
01	அரச முகாமைத்துவ உதவியாளர்	02
02	சாரதி	01
03	அலுவலகப் பணியாளர்	01
04	புகைப்பான் தொழிலாளி	01
05	காவலர்	02

2. இடமாற்றத்தில் செல்லுதல்

	பதவி	எண்ணிக்கை
01	உதவி உணவு ஆணையாளர்	01
02	அபிவிருத்தி உத்தியோகத்தர்	02
03	அரச முகாமைத்துவ உதவியாளர்	04
04	அலுவலகப் பணியாளர்	01

3. இடமாற்றத்தில் வருகை தருதல்

	பதவி	எண்ணிக்கை
01	உதவி உணவு ஆணையாளர்	01
02	சாரதி	01

4. திணைக்களச் சேவையிலிருந்து விடுவிக்கப்படுதல்

	பதவி	எண்ணிக்கை
01	சாரதி (தற்காலிகம்)	01



(05) கணக்காய்வு மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகள்

▪ கணக்காய்வு

கணக்காய்வுத் திணைக்களத்தின் கணக்காய்வு உத்தியோகத்தர் குழாமினைக் கொண்ட அரசு கணக்காய்வுப் பிரிவொன்று திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதனுடாக தேவையானவேளைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கணக்காய்வுகளுக்கு மேலாக இறுதிக் கணக்கு ஆய்வுச் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

திணைக்களத்தின் உள்ளகக் கணக்காய்வுச் செயற்பாடுகள், கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவினுடாக செயற்படுத்தப்படுவதுடன், கணக்காய்வாளர் அதிபதியினாலும் மற்றும் திணைக்கள வளாகத்தில் அமைந்துள்ள அரசு கணக்காய்வுப் பிரிவின் மூலம் அனுப்பப்படும் கணக்காய்வு விசாரணைகளுக்குமான மறுமொழிகள் அமைச்சுக்குப் பிரதியுடன் உரிய பகுதியினருக்கு நேரடியாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், திணைக்களத்திற்கு 2017 திசம்பர் 31 ஆந் திகதியளவில் 31 கணக்காய்வு விசாரணைகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், 29 க்கு மறுமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதி 2 கணக்காய்வு விசாரணைகளுக்கு 2018 ஆம் ஆண்டில் மறுமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல அமைச்சின் செயலாளரின் தலைமையில் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு செயற்படுத்தப்படுவதுடன், 2017 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட 4 குழுக் கூட்டங்கள் தொடர்பில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

▪ நிர்வாகச் செயற்பாடுகள்

- உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்புச் செயற்பாடுகள்
- பதவி உயர்வுச் செயற்பாடுகள்
- பயிற்சியளிக்கும் செயற்பாடுகள்

2017 ஆம் ஆண்டில் உத்தியோகத்தர்களுக்கு எதிராக முறைசார் ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



(06) சட்டரீதியான செயற்பாடுகள்

2017 ஆம் ஆண்டின் நிறைவில் உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பிலான தகவல்கள் பின்வருமாறு.

இலக்கம்	தன்மை	முன்னெடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை
01	மிகைக் கட்டணத்தினை அறவீடு செய்தல்	01
02	கடன் மீதிகளை அறவீடு செய்தல் ("பீ" முற்பணம்)	01
03	நிலுவை களஞ்சிய வாடகைகளை அறவீடு செய்தல்.	08
04	தான்யகம இல்லத் தொடரின் வீட்டு உரித்தினை மீளவும் பெற்றுக் கொள்ளுதல்.	32
05	குற்றப் புலனாய்வுத் திணைக்களம் செயற்படுத்தும் வழக்குகள்.	05

- தான்யகம வீட்டுத் தொடரின் வீட்டு உரித்தினை மீளவும் பெற்றுக்கொள்ளுவதற்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 2017 ஆம் ஆண்டில் 05 வீடுகளின் உரித்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், வீட்டு உரிமையார்கள் மீளவும் உடன்படிக்கையினை கைச்சாத்திட்டு அல்லது திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 11 ஆகும். திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் புலனாய்வு செய்யப்பட்டு வரும் வழக்குகளின் எண்ணிக்கை 32 ஆகும்.
- அக்மிமன பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வழங்கப்பட வேண்டிய பணக் காசோலை நிதி ரூபா. 1,850,065.00 என்பதுடன், 2017 ஆம் ஆண்டில் முழுமையாக வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
- மிகைக் கட்டணங்களை அறவீடு செய்யும் சட்ட நடவடிக்கைகளின் கீழ் திரு. ஏ.டபிள்யு. குணசேகர அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா. 847,349.43 நிதியினை அறவீடு செய்வதற்கு கண்டி மாவட்ட நீதிமன்றில் கோவையிடப்பட்ட DMR/1046 என்ற வழக்கினை 2018.05.02 ஆந் திகதி மீளவும் அழைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.



- மிகைக் கட்டணங்களை அறவீடு செய்யும் சட்ட நடவடிக்கைகளின் கீழ் திரு. டபிள்யு.எம். சுமதிபால அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா. 6,384,486.19 நிதியினை அறவீடு செய்து எமக்கு அனுப்புமாறு விவசாயப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மிகைக் கட்டணங்களை அறவீடு செய்யும் சட்ட நடவடிக்கைகளின் கீழ், வில்பேட் போபகே, எச்.எல்.எம். மெண்டிஸ், என்.ஈ. பண்டிதரத்ன மற்றும் ஓ. ஜகத்வீர போன்றவர்களின் மிகைக் கட்டண நிதியினை நீக்குவதற்கு கணக்காளரின் ஆலோசனை கிடைத்துள்ளதுடன், அது தொடர்பில் நிர்வாக உத்தியோகத்தருக்கு (பதில்) அறிவிக்கப்பட்டுள்ளது.
- திரு. எச்.ஏ.எஸ். விமலசிறி அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய கடன் மீதிகளை அறவீடு செய்தல் - அவரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா. 323,321.00 கடன் நிதியினை ரூபா. 3,000.00 என்றவாறான தவணை அடிப்படையில் கொடுப்பனவினைச் செய்வதற்கு உணவு ஆணையாளருடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின் பிரகாரம், தொடர்ந்து நிதிக்கொடுப்பனவு இடம்பெற்று வருகின்றது.
- திரு. சாந்த மல்வான அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா. 109,496.00 கடன் மீதிகளை அறவீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள், சட்டத்தரணி திணைக்களத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
- திணைக்களத்தின் உணவகம் தொடர்பில் ஜீ.ஏ. ரஞ்சித் குமார போன்ற நபரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா. 862,354.27 நிதி, கேகாலை பரகம்மன இலக்கங்கள் 01,02.03 போன்ற களஞ்சியசாலைகளுக்கென விஜித கூட்டுறவு வர்த்தகத்திடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா. 541,017.60 நிதி மற்றும் மல்கட்டுவாவ G1 களஞ்சியம் தொடர்பில் நிக்கவெரட்டிய ஸ்ரீன்வலி பிளான்ரேசன் (பி) கம்பனியிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா. 2,298,029.98 நிதியினை அறவீடு செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு சட்டத்தரணி திணைக்களத்திற்கு முன்வைத்ததன் பின்னர் சட்டத்தரணி திணைக்களம் அவர்களுக்கு முன்வைத்துள்ளது.



(07) திணைக்களத்திற்கு உரித்தான களஞ்சியசாலைகள் மற்றும் இல்லங்கள்.

■ **திணைக்களத்திற்கு உரித்தான களஞ்சியசாலைகள்**

உணவுத் திணைக்களத்திற்கு உரித்தான களஞ்சிய சாலைகள் 21 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன், எண்ணிக்கைசார் அடிப்படையில் அவை 121 ஆகும். அரசு உடைமைகளை சிறந்தவாறு முகாமை செய்யும் எண்ணத்துடன், அவ்வுடைமைகள் பின்வரும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2017/12/31 ஆந் திகதியன்றைய களஞ்சியசாலைகள் தொடர்பிலான விபரங்கள்.

	களஞ்சியசாலை	எண்ணிக்கை
1	அரசு மற்றும் பிரத்தியேக நிறுவனங்களுக்கு மாதாந்தம் வாடகை அடிப்படையின் கீழ் வழங்கப்பட்ட களஞ்சிய சாலைகள்.	40
2	வாடகையில்லாது அரசு பிரிவின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட களஞ்சியசாலைகளின் எண்ணிக்கை.	40
3	உணவுத் திணைக்களம் பாவித்து வரும் களஞ்சியசாலைகள்.	20
4	பிரதேச செயலகம்/மாவட்டச் செயலகத்தின் பொறுப்பிலுள்ள களஞ்சிய சாலைகள்.	18
5	பாவனைக்குப் பொருத்தமற்ற களஞ்சிய சாலைகள்	3
	மொத்தம்	121



2017.12.31 ஆந் திகதி வரையில் திணைக்களத்தின் பொறுப்பில், தற்போது வாடகையற்ற அல்லது வாடகைக்கு வழங்கப்பட்ட களஞ்சிய சாலைகள் தொடர்பான அறிக்கை பின்வருமாறு.

1. அரசு மற்றும் பிரத்தியேக நிறுவனங்களுக்கு மாதாந்தம் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள களஞ்சிய சாலைகள்.

தொ. இல.	களஞ்சிய சாலையின் பெயர்	சதுர அடியின் அளவு	கொள்ளளவு மெ. தொ.	களஞ்சிய சாலையினைப் பாவிக்கும் நிறுவனம்	மாவட்டம்
01	ஒறுகொடவத்த - 01	24624	6000	பிஸ்னஸ் ஆர்க்	கொழும்பு
02	ஒறுகொடவத்த - 05	19008	4500	கேலிஸ் அக்ரிகல்ச்சர்	கொழும்பு
03	ஒறுகொடவத்த - 12	18183	4000	இலங்கைச் சுங்கம்	கொழும்பு
04	ஒறுகொடவத்த - 10	13436		ராங்க் கென்டேனர்ஸ் ரேமினல்ஸ் (பி) லிமிடட்	கொழும்பு
05	ஒறுகொடவத்த - 14	11448			
06	ஒறுகொடவத்த - 15	18206			
07	ஒறுகொடவத்த - 16				
08	அலுவலகக் கட்டிடம்				
09	வெயங்கொட - 02	21750	4000	ஏபல்கோல்டிங்ஸ் (பி)	கம்பகா
10	வெயங்கொட - 04	7552	900	பண்டார இன்டஸ்றியல் சேர்விஸ்	கம்பகா
11	வெயங்கொட - 11	33200	6200	தொன் மியோன் நிறுவனம்	கம்பகா
12	வெயங்கொட - 17	6279	770	பொறியியல் பணி தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகம்	கம்பகா



தொ. இல.	களஞ்சிய சாலையின் பெயர்	சதுர அடியின் அளவு	கொள்ளளவு மெ. தொ.	களஞ்சிய சாலையினைப் பாவிக்கும் நிறுவனம்	மாவட்டம்
13	பிலக்புல் -01	1514	280	நுவரெலியா விவசாய கூட்டுறவுச் சங்கம்	நுவரெலியா
14	பிலக்புல் -02	1836	150		
15	பிலக்புல் -02 மேல் மாடி	1824			
16	பிலக்புல் -03	2335	435		
17	பதுளை - 02	6781	1500	மின்சார சபை	பதுளை
18	மல்கடுவாவ - 01	5227	2000	செய்ட் மொஹமட் கம்பனி	குருனாகல்
19	மல்கடுவாவ - 02	4827	2000		
20	ஓப்பநாயக்க - 01	7730	1335	லால் ஸ்ரோர்ஸ்	இரத்தினபுரி
21	ஓப்பநாயக்க - 02	5300	850	மின்சார சபை	இரத்தினபுரி
22	கட்டுகொட - 01	20545	3825	றய்கோ மெறிரயம்	காலி
23	கட்டுகொட - 02	9532	1775		
24	வெலிகம களஞ்சியம்	8019	1300	பியசிறி ஸ்ரோர்ஸ்	மாத்தறை
25	சேனானாயக்க - 01	2461	390	வரை/ பொது ஒன்றிணைந்த விவசாய சங்கம்	அனுராதபுரம்
26	சேனானாயக்க - 04	2185	325	வரை/ பொது ஒன்றிணைந்த விவசாய சங்கம்	அனுராதபுரம்
27	கஹவத்த - 01	3180	590	வரை/பன்னிலபத்து	இரத்தினபுரி
28	கஹவத்த - 02	1881	150		



தொ. இல.	களஞ்சிய சாலையின் பெயர்	சதுர அடியின் அளவு	கொள்ள ளவு மெ. தொ.	களஞ்சிய சாலையினைப் பாவிக்கும் நிறுவனம்	மாவட்டம்
29	எகெலியகொட - 01	2337	435	வரை/எஹெலியகொட	இரத்தினபுரி
30	எகெலியகொட - 02	2373	435		
31	எகெலியகொட - 03	4806	900		
32	ஹப்புத்தளை - 01	1653	130	ஹப்புத்தளை	பதுளை
33	ஹப்புத்தளை - 02	1806	120		
34	இரத்தினபுரி களஞ்சியம்	9611	1800	வரை/பம்பரபொட்டுவ மாரப்பன லங்கா சத்தொச நிறுவனம்	இரத்தினபுரி
35	மாத்தளை- 01	21448	3000	திரு. மொஹமட் அஸ்ரவ்	மாத்தளை
36	கட்டுகஸ்தொட்ட களஞ்சியம்	6490	1700	ரென்ட்ஸ் மார்க்கட்டின்	கண்டி
37	மட்டக்களப்பு - 01	18000	6000	பிராண்டிக்ஸ் அப்பரல் நிறுவனம்	மட்டக்களப்பு
38	மட்டக்களப்பு - 02	17600	6000		
39	மட்டக்களப்பு - 03	17600	6000		
40	ககந்தாவ - புதிய	7090	1900	மியாமி நிறுவனம்	இரத்தினபுரி
	முழுமொத்தம்	369677	71695		



2. வாடகையில்லாது அரசு பிரிவின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள களஞ்சிய சாலைகள்

தொ. இல.	களஞ்சிய சாலையின் பெயர்	சதுர அடியின் அளவு	கொள்ளளவு மெ. தொ.	களஞ்சிய சாலையினைப் பாவிக்கும் நிறுவனம்	மாவட்டம்
01	ஒறுகொடவத்த - 02	24624	6000	இடர் முகாமைத்துவ அமைச்சு	கொழும்பு
02	ஒறுகொடவத்த - 04	19008	5000	தேசியக் கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு.	கொழும்பு
03	ஒறுகொடவத்த - 07	20304	5000	இடர் முகாமைத்துவ அமைச்சு	கொழும்பு
04	இரத்தமலான - 03	41200	7520	செஞ்சிலுவைச் சங்கம்	கொழும்பு
05	இரத்தமலான - 04	19032	2580	தொழிலாளர் திணைக்களம்	கொழும்பு
06	இரத்தமலான - 05	21008	2900	லங்கா சத்தொச	கொழும்பு
07	இரத்தமலான - 01	50350	8530	பொருளாதார நிலையம்	கொழும்பு
08	இரத்தமலான - 02	41200	7520	பொருளாதார நிலையம்	கொழும்பு
09	வெள்ளவத்தை - 01	10266	2000	சுகாதாரம்	கொழும்பு
10	வெள்ளவத்தை - 02	10915	2000	சுகாதாரம்	கொழும்பு
11	வெள்ளவத்தை - 03	11100	2000	சுகாதாரம்	கொழும்பு
12	வெள்ளவத்தை - 04	11100	2000	கடற்படை	கொழும்பு
13	கட்டுவான - 01	6336	2000	நெல் சந்தைப்படுத்தல் சபை/லக் கத்தொச	குருணாகல்
14	ஹம்பாந்தோட்டை களஞ்சியம்	14023	4500	நெல் சந்தைப்படுத்தல் சபை	ஹம்பாந்தோட்டை



தொ. இல.	களஞ்சிய சாலையின் பெயர்	சதுர அடியின் அளவு	கொள்ளளவு மெ. தொ.	களஞ்சிய சாலையினைப் பாவிக்கும் நிறுவனம்	மாவட்டம்
15	சிரவஸ்திபுர - 01	25520	3575	நெல் சந்தைப்படுத்தல் சபை	அனுராதபுரம்
16	சிரவஸ்திபுர - 02	23930	3350	நெல் சந்தைப்படுத்தல் சபை	அனுராதபுரம்
17	கெக்கிராவ - 01	7950	1275	நெல் சந்தைப்படுத்தல் சபை	அனுராதபுரம்
18	கெக்கிராவ - 02	7150	1145	நெல் சந்தைப்படுத்தல் சபை	அனுராதபுரம்
19	மகவ - 01	4698	800	நெல் சந்தைப்படுத்தல் சபை	குருனாகல்
20	மகவ -02	13118	1300	நெல் சந்தைப்படுத்தல் சபை	குருனாகல்
21	சேனானாயக்க - 02	2461	396	சுதேச மருத்துவ அமைச்சு	அனுராதபுரம்
22	சேனானாயக்க - 03	11017	2400	நெல் சந்தைப்படுத்தல் சபை	அனுராதபுரம்
23	கந்துறுவெல - 01	13419	2880	நெல் சந்தைப்படுத்தல் சபை	பொலன்னறுவை
24	கந்துறுவெல - 02	20187	3200	நெல் சந்தைப்படுத்தல் சபை	பொலன்னறுவை
25	ஹிங்குராங்கொட - 01	23550	4400	சத்தொச	பொலன்னறுவை
26	ஹிங்குராங்கொட - 02	23550	4400		பொலன்னறுவை



தொ. இல.	களஞ்சிய சாலையின் பெயர்	சதுர அடியின் அளவு	கொள்ளளவு மெ. தொ.	களஞ்சிய சாலையினைப் பாவிக்கும் நிறுவனம்	மாவட்டம்
27	மொனராகல - 01	22480	3150	நெல் சந்தைப்படுத்தல் சபை	மொனராகல
28	மொனராகல - 02	7000	1250	சத்தொச	மொனராகல
29	மட்டக்களப்பு -04 (புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள களஞ்சியம்)	13560	2800	சத்தொச/ மாவட்ட செயலகம் (மட்டக்களப்பு)	மட்டக்களப்பு
30	வவுனியா - 01	3763	775	சத்தொச நிறுவனம்	வவுனியா
31	முருங்கன்	9720	1500	உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.	மன்னார்
32	மன்னார்	4356	450		மன்னார்
33	அம்பாறை - 01	11368	2125	நெல் சந்தைப்படுத்தல் சபை	அம்பாறை
34	ககந்தாவ - 01	3517	1900	நெல் சந்தைப்படுத்தல் சபை	ஹம்பாந் தோட்டை
35	புஸ்ஸ - 01	25559		விமானப் படைக்கு வழங்கப்பட்டுள்ளது.	காலி
36	புஸ்ஸ - 02	23721	3750	மாவட்டச் செயலகம்/லங்கா சத்தொச.	காலி
37	புஸ்ஸ - 03	23721	3750	லங்கா சத்தொச	காலி
38	கட்டுவான - 03	5544	2000	லங்கா சத்தொச	குருனாகல்
39	கட்டுவான - 04	5544	2000	சத்தொச/லங்கா சத்தொச	குருனாகல்
40	ஒறுகொடவத்த - 08	16560	4000	இடர் முகாமைத்துவ அமைச்சு.	கொழும்பு
	முழுமொத்தம்	653429	118121		



3. உணவுத் திணைக்களம் பாவிக்கும் களஞ்சியசாலைகள்

தொ. இல.	களஞ்சிய சாலையின் பெயர்	சதுர அடியின் அளவு	கொள்ள ளவு மெ. தொ.	களஞ்சிய சாலையினைப் பாவிக்கும் நிறுவனம்	மாவட்டம்
01	வெயங்கொட - 03	6142	1200	உணவுத் திணைக்களம்	கம்பகா
02	வெயங்கொட - 07	28860	5400	உணவுத் திணைக்களம்	கம்பகா
03	வெயங்கொட - 06	7568	1100	உணவுத் திணைக்களம்	கம்பகா
04	ஒறுகொடவத்த - 06	20304	5000	உணவுத் திணைக்களம்	கொழும்பு
05	ஒறுகொடவத்த - 03	20304	5000	உணவுத் திணைக்களம்	கொழும்பு
06	வெயங்கொட - 16	6370	1200	உணவுத் திணைக்களம்	கம்பகா
07	வெயங்கொட - 09	28860	5400	உணவுத் திணைக்களம்	கம்பகா
08	பதுளை - 01	7245	1380	உணவுத் திணைக்களம்	பதுளை
09	அம்பாறை - 02	11368	2125	உணவுத் திணைக்களம்	அம்பாறை
10	வெயங்கொட - 05	12373	1400	உணவுத் திணைக்களம்	கம்பகா
11	வத்தேகம களஞ்சியம்	1000	5120	உணவுத் திணைக்களம்	



தொ. இல.	களஞ்சிய சாலையின் பெயர்	சதுர அடியின் அளவு	கொள்ளளவு மெ. தொ.	களஞ்சிய சாலையினைப் பாவிக்கும் நிறுவனம்	மாவட்டம்
12	மல்காடுவவ GI களஞ்சியம்	10498	2000	உணவுத் திணைக்களம்	குருனாகல்
13	வெயங்கொட - 08	28860	5400	உணவுத் திணைக்களம்	கம்பகா
14	ஒறுகொடவத்த -09	16560	4000	உணவுத் திணைக்களம்	கொழும்பு
15	வெயங்கொட - 10	28860	5400	உணவுத் திணைக்களம்	கம்பகா
16	வெயங்கொட - 01	29040	5900	உணவுத் திணைக்களம்	கம்பகா
17	வெயங்கொட - 12	33200	5560	பொருளாதார நிலையம்	கம்பகா
18	வெயங்கொட - 13	24288	6800	பொருளாதார நிலையம்	கம்பகா
19	வெயங்கொட - 14	5368	860	வழங்கப்பட்டுள்ளது	கம்பகா
20	கட்டுவான - 02	5544	2000	வழங்கப்பட்டுள்ளது	குருனாகல்
	முழுமொத்தம்	332612	72245		



4. பிரதேச செயலகம்/மாவட்டச் செயலகத்தின் பொறுப்பிலுள்ள களஞ்சியசாலைகள்.

தொ. இல.	களஞ்சிய சாலையின் பெயர்	சதுர அடியின் அளவு	கொள்ளளவு மெ. தொ.	களஞ்சிய சாலையினைப் பாவிக்கும் நிறுவனம்	மாவட்டம்
01	புத்தளம் - 01	5600	600	மாவட்டச் செயலகம் (புத்தளம்)	புத்தளம்
02	புத்தளம் - 02	9600	1000		
03-05	நாவற்குளி (03 களஞ்சியம்)	43200	7500	மாவட்டச் செயலகம் (யாழ்ப்பாணம்)	யாழ்ப்பாணம்
06	புஸ்ஸ - 04	56784		ஹிக்கடுவ பிரதேச செயலகம்	காலி
07	புஸ்ஸ - 05	55770			
08	மெத்தவத்த 02	10000	1870	மாவட்டச் செயலகம் (மாத்தறை)	மாத்தறை
09	வீரவில - 01	4157	1100	ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகம்	ஹம்பாந்தோட்டை
10	வீரவில - 02	4221	1700		
11	வீரவில - 03	3517	1900		
12	கேகாலை - பரகம்மன 01	5500	1500	மாவட்டச் செயலகம் (கேகாலை)	கேகாலை
13	கேகாலை - பரகம்மன 02	5500	1500		
14	கேகாலை - பரகம்மன 03	3960			
15	கொக்கல களஞ்சியம்	5000	925	ஹபராதுவ பிரதேச செயலகம்	காலி



தொ. இல.	களஞ்சிய சாலையின் பெயர்	சதுர அடியின் அளவு	கொள்ளளவு மெ. தொ.	களஞ்சிய சாலையினைப் பாவிக்கும் நிறுவனம்	மாவட்டம்
16	நிக்கவரட்டிய களஞ்சியம்	10496	4000	நிக்கவரட்டிய பிரதேச செயலகம்	குருனாகல்
17	வவுனியா - 02	4165	165	மாவட்டச் செயலகம் (வவுனியா)	வவுனியா
18	வவுனியா - 03	684	160		
	முழு மொத்தம்	228154	23920		

5. பாவனைக்குப் பொருத்தமற்ற களஞ்சியசாலைகள்

தொ. இல.	களஞ்சியசாலையின் பெயர்	சதுர அடியின் அளவு	கொள்ளளவு மெ. தொ.	மாவட்டம்
01	மெத்தவத்த - 01	7264	965	மாத்தறை
02	மெத்தவத்த - 03	5755	900	மாத்தறை
03	பல்லேகல	15484	1500	கண்டி



▪ திணைக்களத்திற்கு உரித்தான இல்லங்கள்

உணவுத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 366 இல்லங்கள் திருகோணமலையின் சீனத் துறைமுகத்தில் தான்யகமவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அவ் இல்லங்கள் பின்வருமாறு பாவனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.


2017/12/31 ஆந் திகதியன்றைய இல்லங்கள் தொடர்பான விபரங்கள்.

	இல்லங்கள்	எண்ணிக்கை
1	உணவுத் திணைக்கள அலுவலகம்	01
2	சுற்றுலா விடுதி	01
3	விண்ணப்பதாரர்களுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்ட வெறுமையாகவுள்ள இல்லங்கள்	12
4	பழுதுபார்ப்பதற்குள்ள இல்லங்கள்	02
5	வாடகைக்கு விடப்பட்ட இல்லங்கள்	
	▪ பிரிமா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு	182
	▪ தனிப்பட்டவர்களுக்கு	01
	▪ அரசு நிறுவன ஊழியர்களுக்கு	67
	▪ முப்படையினர் மற்றும் பொலிஸ்	56
	▪ பகுதியளவிலான அரசு நிறுவனங்களுக்கு	44
	மொத்தம்	366




▪ இல்லங்களின் வருமானம்

வருடம்	கிடைக்க வேண்டிய வருமானம் (ரூபா.)	கிடைத்த வருமானம் (ரூபா)
2016	4,987,320.00	4,610,548.25
2017	5,846,234.00	5,734,943.27



▪ களஞ்சியசாலைகளின் வருமானம்

வருடம்	கிடைக்க வேண்டிய வருமானம் (ரூபா.)	கிடைத்த வருமானம் (ரூபா.)
2016	83,907,168.00	92,155,249.99
2017	80,705,635.64	101,130,285.86



(08) கணக்குச் செயற்பாடுகள் தொடர்பிலான

மீளாய்வு

உணவுப் பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்ட அரசு கொள்கையினைச் செயற்படுத்துவதை முன்னுரிமைப் பணியாகக் கவனத்திற் கொண்டு செயற்படும் திணைக்களத்தின் கூட்டுத் திட்டம் மற்றும் செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அப்பயணத்தினை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் 2017 வருடாந்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டினூடாக காட்டப்பட்ட சில செலவுத் தலைப்பின் கீழ் கோரப்பட்டிருந்த ஒதுக்கீடுகள் வருடாந்த மதிப்பீட்டினூடாக வழங்கப்பட்டிருக்கவில்லை.

மேலும், ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்த செலவு விடயங்கள் தொடர்பில் கட்டுப்படுத்தக்கூடிய செலவினை கட்டுப்படுத்தும் திட்டங்கள் அமுற்படுத்தப்பட்டுள்ளன. வருட ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட கொள்முதல் திட்டம் மற்றும் அதற்கு மேலதிகமான திணைக்கள தேவைகளை நி.பி. 66 ஐ மாற்றுவதன் பிரகாரம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

மீண்டுவரும் செலவினங்கள்

திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குறைந்தபட்ச நிர்வாகச் செலவுக் கொள்கையினை 2017 ஆம் ஆண்டில் அமுற்படுத்தியதன் காரணத்தினால் வருடாந்த மதிப்பீட்டினூடாக மீண்டுவரும் செலவினத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளை, வரையறையினைத் தாண்டாத வகையில் நடவடிக்கை எடுத்தல் இலகுவாக இருந்ததுடன் செலவினைக் கட்டுப்படுத்தியதன் காரணத்தினால் சில செலவு விடயங்களின் கீழ் மீதமான ஒதுக்கீடுகள் மேலதிக நி.பி. 66 இன் பிரகாரம் சரியான அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அத்தியாவசியமான சில செலவு விடயங்களுக்கு மாற்றஞ் செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீட்டு வரையறைகளை தாண்டாதாவாறு பொறுப்பு நின்றல், போதுமான ஒதுக்கீடுகளை மறுசீரமைப்பற்கு இயலுமானதன் கீழ் கணக்கீட்டுச் சட்ட திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு இணங்காத ஆபத்துக்களிலிருந்து விலகி இருப்பதற்கு திணைக்களத்திற்கு இயலும்.



மூலதனச் செலவினம்

மூலதனச் செலவு விடயத்தின் கீழ் வருடாந்த மதிப்பீடுகளினூடாக வழங்கப்பட்டிருந்த ஒதுக்கீடுகள் உச்ச மட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புழக்கத்தில் இல்லாத கணக்குகள்

திணைக்களத்தின் இரண்டு புழக்கத்தில் இல்லாத கணக்குகளில், சமையலறை மற்றும் வெதுப்பக (பேக்கரி) முற்பணக் கணக்கின் கணக்குகள் செலுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய முற்பணக் கணக்கான உணவுகளைப் பகிர்ந்தளிக்கும் முற்பணக் கணக்கில் காணப்பட்ட சொத்துக்கள் தற்போது திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதால், அவை முழுமை பெறாமையின் கீழ், இக்கணக்கினை மூடும் இயலுமை குறைந்துள்ளது. கடனளிப்பு மீதிகள், பதிவழிக்கும் அங்கீகாரம் கிடைத்தமைக்கு ஏற்ப இடம்பெற்றுள்ளதுடன், பணி இழப்புக்களை பதிவழிப்பதும் வருடாந்த ஒதுக்கீடுகள் கிடைப்பதற்கு ஏற்ப இடம்பெற்றுள்ளது. அது கீழே காட்டப்பட்டுள்ளது.

வருடம்	கிடைக்கப் பெற்ற ஒதுக்கீடுகள்	பதிவழித்தல்
2015	123,180,000.00	119,617,611.96
2016	224,000,000.00	126,111,435.48
2017	456,520,000.00	400,015,563.25

அரசு கொள்கையின் கீழ் காணப்பட்ட காலத்தின் தேவைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு திணைக்களம் வருடத்தினுள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மிகவும் முக்கிய நிலையில் காணப்படுகின்றது. இச் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு எழுந்துள்ள நடைமுறைச் சிக்கலின் கீழ் ஆகக்கூடிய அர்ப்பணிப்பு, வெளிப்படைத் தன்மையுடன் சலக சட்டதிட்டங்களுக்கு இணங்க செயற்பட்டு பிரச்சினையின்றி வருடத்திற்கான கணக்குச் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு முடிந்துள்ளது.



(09) சொத்து மற்றும் ஆதனம்

திணைக்களத்தில் மீதியாகக் காணப்பட்ட சொத்துக்கள், உணவு விநியோக முற்பணக் கணக்கின் கீழ் சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவ் அனைத்துச் சொத்துக்களும் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு 2017.12.31 ஆந் திகதி வரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் 2017.12.31 ஆந் திகதியன்றைய சொத்துக்களின் பகுப்பாய்வு பின்வருமாறு.

	சொத்துக்கள்	செலவு மதிப்பு 2017.12.31 ஆந் திகதியன்றைய ரூ.ச
உணவு விநியோக முற்பணக் கணக்கின் கீழ்க் காணப்படும் சொத்துக்கள்.		
I.	கட்டிடங்கள் மற்றும் அமைப்புக்கள்	64,780,643.33
II.	வாகனங்கள்	12,209,863.01
III.	எந்திரங்கள் மற்றும் எந்திர உபகரணங்கள்	5,583,704.83
IV.	மரத் தளபாடங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள்	8,428,903.40
	முழு மொத்தம்	91,003,114.57



(10) வருமானங்கள் மற்றும் அறவீடுகள்

▪ வருமானங்கள்

2018.01.01 ஆந் திகதியன்று அறவிடப்பட வேண்டிய கடன் மீதி		
I	களஞ்சிய வாடகை	ரூ. 54,330,341.40
II	வீட்டு வாடகை	ரூ. 3,834,492.68
மொத்தம்		ரூ.58,164,834.08

வருடத்தில் அறவிடப்பட்ட வருமானம்		
I	களஞ்சிய வாடகை	ரூ.101,130,285.86
II	வீட்டு வாடகை	ரூ. 5,734,943.27
மொத்தம்		ரூ.106,865,229.13

2017.12.31 ஆந் திகதி அறவிடப்பட வேண்டிய நிலுவை மீதி		
I	களஞ்சிய வாடகை	ரூ.54,330,341.40
II	வீட்டு வாடகை	ரூ.3,834,492.68
மொத்தம்		ரூ.58,164,834.08

▪ அறவீடுகள்

கூட்டுறவுக் கடன் மீதிகள் :

2017.01.01 ஆந் திகதி கூட்டுறவிலிருந்து அறவிடப்பட வேண்டிய கடன் மீதி	ரூ.171,861,366.14
வருடத்தில் அறவிடப்பட வேண்டிய பெறுமதி	ரூ.382,001.38
2017.12.31 ஆந் திகதி அறவிடப்படுவதற்குள்ள நிலுவைக் கடன் மீதி	ரூ.171,479,364.76

மொத்த நிலுவைகளை அறவிடுதல் (மிகைக்கட்டண கடன் மீதிகள்) :

2017.01.01 ஆந் திகதி மிகைக் கட்டணம் அறவிடப்பட வேண்டிய கடன் மீதி	ரூ.49,416,569.92
2017 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட மிகைக்கட்டணப் பெறுமதி	-
வருடத்தில் அறவிடப்பட்ட மிகைக்கட்டண பெறுமதி	ரூ.993,807.90
2017.12.31 ஆந் திகதியன்று அறவிடப்பட வேண்டிய கடன் மீதி	ரூ.48,422,762.02



(11) நிதிசார் அறிக்கைகள்

செலவுத் தலைப்பு	: 300
அமைச்சு/திணைக்களம்	: உணவு ஆணையாளர் திணைக்களம்
நிகழ்ச்சித் திட்ட இல	: 01
கருத்திட்டம்	: 01

மீண்டுவரும் செலவினங்கள்

விபரம்	2016 உண்மையான செலவு ரூ.ச.	2017 அங்கீகரிக்கப் பட்ட மதிப்பீடு ரூ.ச.	2017 திருத்தஞ் செய்யப்பட்ட மதிப்பீடு	2017 உண்மையான செலவு ரூ.ச.	2017 மீதி ரூ.ச.
ஆளுக்கூரிய வேதனாதிகள்	52,108,724	56,100,000	56,100,000	51,619,509	490,292
பிற	242,168,849	476,745,000	476,525,000	477,811,826	916,372
மொத்தம்	294,277,573	532,845,000	532,625,000	529,431,335	1,406,664



மூலதனச் செலவினங்கள்

மூலதனச் சொத்துக்களை மறுசீரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்.

செலவு விடயம்	விபரம்	2016 உண்மைச் செலவு ரூபா	2017 அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு ரூபா	2017 திருத்தஞ் செய்யப்பட்ட மதிப்பீடு ரூபா	2017 உண்மைச் செலவு ரூபா	2017 மீதி ரூபா.
2001	கட்டிடங்கள் மற்றும் அமைப்புகள்	46,950,873	162,500,000	200,500,000	176,904,303	23,595,697
2002	பொறித்தொகுதி மற்றும் எந்திரங்கள்	-	225,000	225,000	24,000	201,000
2003	வாகனங்கள்	712,050	500,000	500,000	489,245	10,755
2102	தளபாடப் பொருட்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள்	938,725	400,000	400,000	2,003,964	16,036
2103	எந்திரங்கள் மற்றும் எந்திர உபகரணங்கள்	185,000	100,000	100,000	265,980	1,020
2401	பயிற்சி மற்றும் திறன் விருத்தி	470,830	300,000	520,000	443,735	76,265
2502	உணவுத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளைப் புதுப்பித்தல்.	325,000	-	-	-	-
மொத்தம்		49,582,478	164,025,000	202,245,000	180,131,227	23,900,773



காசுப் பாய்ச்சல்

விபரம்	2016 உண்மைச் செலவு ரூபா	2017 அங்கீகரிக்க ப்பட்ட மதிப்பீடு ரூபா	2017 திருத்தஞ் செய்யப்பட் ட மதிப்பீடு ரூபா	2017 உண்மைச் செலவு ரூபா	2017 மீதி ரூபா.
திரண்ட நிதி	119,860,051	696,870,000	734,870,000	253,042,562	25,307,437
இழப்புக்களைப் பதிவழித்தல்.	224,000,000	-	-	456,520,000	-



(12) செயற்பாடு மற்றும் முன்னேற்றம்

▪ வருமான ஊக்குவிப்பு

1. திணைக்களத்தின் களஞ்சியசாலைகளுக்கிடையே, திணைக்களச் செயற்பாடுகளுக்கென பாவிக்கப்படாதுள்ள களஞ்சியசாலைகளை வெளி நிறுவனங்களுக்கு வாடகைக்கு/குத்தகைக்கு வழங்குதல் மற்றும் திணைக்களத்தின் இல்லங்களை வாடகைக்கு வழங்குதல் பிரதான வருமான ஊக்குவிப்புக்களாவதுடன், அதனுள், றகென் கென்ரெய்னர் ரெமினர் பிரத்தியேகக் கம்பனியிடமிருந்து கிடைக்கும் களஞ்சியசாலை வாடகை வருமானம் மற்றும் தான்யகம பிரிமா இல்ல வாடகை வருமானம் பிரதானமானதாகும்.
2. அதன் பிரகாரம், ரூபா. 101,130,285.86 களஞ்சியசாலை வருமானம் மற்றும் ரூபா. 5,734,943.27 இல்ல வருமானத்தினை அரச வருமானத்திற்கு வரவிடுவதற்கு இயலுமை கிடைத்துள்ளதுடன், அதனுடாக அரச வருமான மேம்பாட்டிற்கு பங்களிப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
3. திணைக்களத்தின் கீழ் தற்போது செயற்படும் உணவு விநியோக முற்பணக் கணக்கின் உணவு முத்திரைகளின் கீழ் விநியோகிப்பதற்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் சார்பில் அறவீடு செய்வதற்குள்ள நிதியிலிருந்து ரூபா. 422,001.38 பெறுமதியினை அறிவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 - அக் கணக்கின் கீழ் அறவிடப்படவேண்டியுள்ள மொத்த நிலுவை மிகைக்கட்டண மீதியில் ரூபா 991,807.90 அறவீடு செய்வதற்கு முடிந்துள்ளது.
 - திணைக்களத்தின் கீழ் செயற்படும் சமையலறை மற்றும் வெதுப்ப முற்பணக் கணக்கின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் மீள்நிரப்பப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

